ஆரம்ப காலத்தில் வருகிற ஆண்டுக்குள்ள ப்ரொகிராமை முன் கூட்டியே வைத்து அதேபோல் ஆண்டு முடிந்து 4, 5 மாதங்களுக்குள்ளாக அந்த ரெவ்ன்யூவைத்தர சர்க்கார் முன்வருமா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : During the consideration of the Budget, we have a detailed discussion about these various things and figures are given there. Therefore, I do not think that in any particular thing, certainly I will only be too glad to give a separate review is necessary but if hon. Members are interested information about it if it is available.

SRI P. S. CHINNADURAI : : இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 29 சத விகிதம் மொத்த உணவு தானிய உற்பத்தியை அதிகப்படுத்துவது என்ற திட்டம் இருக்கிறது. அந்தத் திட்டத்தை நாம் சரியானபடி எட்டவில்லை என்று சென்ற இரண்டு ஆண்டு அறிக்கை கூறுகிறது. அதைக் குறித்து சர்க்கார் என்ன நடவடிக்கை எடுத்திருக் கிறார்கள் ?

THE HON. SRI C. SUBRAMANIAM : இம்மாதிரி "ப்ரொடக்ஷன் டார்கட்" பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சருக்குத் தனியாகக் கேள்வி போடவேண்டும்.

SRI K. VINAYAKAM : Sir, whereas the Budget literature is a huge one containing lot of information regarding receipts, expenditure, revenue account, capital account, loan account, etc., it is not possible to dissect and decipher easily the exact plan that has to be executed during the year. Therefore, will the Government think of the possibility of issuing a separate brochure which will contain only development works that would be carried out under the Second Five-Year Plan.

THE HON. SRI C. SUBRAMANIAM : That is what we have published now—for two years review of the progress and for 1958–59 the programme. Next we will publish the review of the progress for the three years and the programme for 1959–60.

### *Formation of an Industrial Co-operative Society at Thorapadi Jail Colony*

*211 *Q.*—SRI S. R. MUNUSAMI : கனம் உள்விவகார அமைச்சர் அவர்கள் தயவுசெய்து பதிலளிப்பாரா—

(அ) வடாற்காடு ஜில்லா வேலூர் தாலூகா தொரப்பாடி ஜெயில் காலனியில் ஓர் கூட்டுறவு கைத்தொழிற்சாலை அமைக்க 1957-ம் வருடம் நவம்பர் மாதம் கைத்தொழில் டைரக்டர் ஓர் கூட்டுறவு சங்கத்தை ஸ்தா பனம் செய்ய சிபாரிசு செய்து சர்க்காருக்கு அனுப்பியது உண்டா ?

(ஆ) அப்பாடியானால் அதன் பேரில் சர்க்கார் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) & (*b*) No such proposal was received in November 1957. But, in September 1957, a proposal was received from the Assistant Director of Industries

28th April 1959]

and Commerce, Vellore, for the formation of an Industrial Co-operative Society for the Jail Colony workers at Thorapadi for training some of the members in activities like tailoring, mat-weaving, carpentry, tape-making, production of agarbathi and hand-spinning of yarn. The proposal has been deferred as there is already another society named Police Women's Co-operative Society at Vellore, which has undertaken some of these activities and the results of its working have to be watched before another society is started. There is also dearth of funds at present for financing these new societies.

**Sri S. R. MUNUSAMI** : இது போன்ற தொழிற்சாலைகளை நம்முடைய ராஜ்யத்தில் உள்ள எல்லாக் காலனிகளிலும் ஆரம்பித்தால் அந்த மக்களுக்கு வசதியாக இருக்கும். அந்த மாதிரி தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படுமா ?

**The Hon. M. BHAKTAVATSALAM** : இம்மாதிரித் தொழிற்சாலைகளை வைப்பது நலம். பலன் அளிக்கக்கூடியதுதான். மேலும் வைப்பது நிதி நிலைமையைப் பொறுத்ததாய் இருக்கிறது.

*Seed Farms in Coimbatore District*

*212 *Q.*—Sri **P. G. MANICKAM** : கனம் உள்விவகார அமைச்சர் அவர்கள்தயவு செய்து பதிலளிப்பாரா—

கோயம்புத்தூர் ஜில்லாவில் ஒவ்வொரு விதை பண்ணைக்கும் வருஷாந்திரக் குத்தகைத் தொகை எவ்வளவு ?

The Hon. Sri M. BHAKTAVATSALAM :

| *Serial number and name of farms.* | *Rate per acre of garden land.* | *Rate per acre of dry land.* |
|---|---|---|
| | RS. | RS. |
| 1 Sennakkalapalayam | 275 | .. |
| 2 Kannampalayam | 250 | 50 |
| 3 Veerakeralam | 350 | .. |
| 4 Sedimuthur | .. | 145 |
| 5 Pongalore | 425 | .. |
| 6 Bhavani | 275 | .. |
| 7 Pudukkaraipudur | 350 | (Rs. 450 per acre of double crop wet land. Rs. 180 per acre of single crop wet land.) |